

## சிறப்பான வருமானம் தரும் சிவப்புக்கீரை



ஆங்கில மருத்துவமாக இருந்தாலும் சரி, பாரம்பர்ய மருத்துவமாக இருந்தாலும் சரி.. ஆரோக்ய வாழ்வுக்கு மருத்துவர்கள் பரிந்துரைக்கும் பட்டியலில் முதலில் இருப்பது கீரைகள் தான். அதனால்தான் சாப்பிடும் சமயத்தில், 'கீரை வேண்டாம்' என்று சொல்லும் குழந்தைகளிடம் 'மருந்துனு நினைச்சிக்கிட்டு கொஞ்சமா சாப்பிட்டுக்கோ' என்று சொல்லி ஊட்டி விடுவது வழக்கம். அந்தளவுக்குப் பயன்களை அளிக்கக் கூடியது கீரை!

கீரைகளுக்கு நல்ல தேவை பெருகிக் கொண்டே இருக்கிறது. அதன் காரணமாகவே அவற்றுக்கு முக்கியத்துவம் அளித்து, தனிப்பயிராகவே சாகுபடி செய்யும் விவசாயிகளும் அதிகம் இருக்கிறார்கள். அந்த வகையில், தொடர்ந்து கீரை சாகுபடி செய்து வருகிறார் கன்னியாகுமரி மாவட்டம், துவரங்காடு கிராமத்தைச் சேர்ந்த சேவியர். இவர் தோவாளை தாலூகா இயற்கை விவசாயிகள் சங்கத் தலைவராகவும் இருக்கிறார்.

ஒரு ஏக்கரில் மீன் வளர்ப்பு, ஒரு ஏக்கரில் மரவள்ளி சாகுபடி : 25 சென்டில் வாழை, இவைகளோடு நான்கு சென்டில் சிவப்புக்கீரையையும் சாகுபடி செய்து வருகிறார் சேவியர்.

### 50 நாளில் அறுடை !

'சிவப்புக்கீரைக்கு வண்டல் மண் ஏற்றது. கீரைகளுக்குப் பட்டம் பார்க்க வேண்டிய அவசியம் கிடையாது. அதே நேரத்தில் பெரிய பராமரிப்பும் தேவைப்படாது. கீரைகளுக்கு பெரும்பாலும் விதைகளை அப்படியே பாத்திகளில் தூவிதான் விதைப்பார்கள். ஆனால் நாற்றுப்பாவி சரியான

இடைவெளியில் நாற்று நடவு செய்யும்போது, வளர்ச்சி நன்றாக இருக்கும். சீக்கிரமும் வளர்ந்து விடும். இப்படி செய்யும் போது விதைப்பிலிருந்து 50 நாட்களுக்குள் அறுவடையை முடித்து விடலாம்.

20 சதுரடி பரப்பில் மண்ணை நன்றாகக் கிளறி சாம்பல் மற்றும் தொழுவும் ஆகியவற்றில் தலா 20 கிலோ அளவுக்குப் பரப்ப வேண்டும். அதில் விதைகளைத் தூவி விதைத்து, பூவாளியில் நீர் தெளித்து வர வேண்டும். விதைத்த 25-ம் நாளுக்கு மேல் நாற்றுகளை எடுத்து நடவு செய்யலாம்.

## 12 அடியில் பாத்தி!

4 சென்ட் நிலத்தை நன்றாகக் கிளறி, 50 கிலோ சாம்பல், 100 கிலோ தொழுவும், 1 கிலோ

பொடித்த கடலைப் பிண்ணாக்கு, 2 கிலோ பொடித்த வேப்பம் பிண்ணாக்கு ஆகியவற்றைப் பரப்பி கிளறிவிட வேண்டும். பிறகு, 12 அடி நீளம் இரண்டரை அடி அகலத்துக்குப் பாத்திகளை அமைத்துக் கொள்ள வேண்டாம். ஒவ்வொரு பாத்திக்கும் இடையில் முக்கால் அடி இடைவெளி (வாய்க்கால்) இருக்க வேண்டும்.

## ஏழு அங்குலம் இடைவெளி!

ஒவ்வொரு பாத்தியிலும் கீரை நாற்றுகளை நடவு செய்ய வேண்டும். வரிசைக்கு வரிசை, செடிக்குச் செடி ஏழு அங்குலம் இடைவெளி இருக்க வேண்டும். கீரைக்குத் தண்ணீர் மிகவும் அவசியம் என்பதால், செழும்பாக தண்ணீர் கட்ட வேண்டும். நடவு செய்த 7-ம் நாள் 250 மில்லி மீன் அமிலக் கரைசலை பத்து லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும். மீன் கழுவியத் தண்ணீரை ஒரு நாள் அப்படியே வைத்திருந்து, மறுநாள் சரி பங்கு தண்ணீர் கலந்து செடிகள் மீது வாரம் ஒரு முறை தெளிக்க வேண்டும். (கன்னியாகுமரி பகுதியில் மீன் பிரதானமான உணவு என்பதால், மீன்களைக் கழுவிய தண்ணீரை இவர் இடுபொருளாகப் பயன்படுத்துகிறார். அனைவருக்கும் இது சாத்தியமில்லாத விஷயம் என்பதால், பதினைந்து நாட்களுக்கொரு முறை மீன் அமிலத்தைத் தெளித்துக் கொள்ளலாம்).

நடவு செய்த 15-ம் நாள் மூலிகைப் பூச்சிவிரட்டி தெளித்தால் பூச்சிகள் அண்டாது. இவற்றை மட்டும் செய்தாலே போதும், நாற்று நடவு செய்த இருபத்தைந்து நாட்களில் கீரை அறுவடைக்குத் தயாராகி விடும்.

சாகுபடிப் பாடத்தை முடித்த சேவியர் தொடர்ந்து, “ நாலு சென்ட் நிலத்தில் குறைந்தளவு 1,000 கட்டு கீரை கிடைக்கும். ஒரு கட்டு ஆறு ரூபாய்க்கு விற்பனையாகுது. திட்டுவிளை சந்தையில்தான் கீரையை விற்பனை செய்கிறேன். விதைத்து நாத்து வளர்வதற்கு 25 நாள், நாத்து நடவு செய்தபிறகு கீரை அறுவடைக்கு 25 நாள் என்பதால், நாத்துப்பாவுறதுக்கு தனியா இடம் ஒதுக்கி வைக்க வேண்டும். நாத்தை எடுத்து நட்ட உடனேயே அடுத்த நடவுக்கு நாத்து பாவி விட்டுட்டா தொடர்ந்து மாசா மாசம் கீரை அறுவடை செய்து வருமானம் பார்க்க முடியும் என்றார்.

4 சென்ட்டில் கீரை சாகுபடி செய்ய சேவியர் சொல்லும் செலவு – வரவு கணக்கு		
விவரம்	செலவு	வரவு
வயல் தயாரிப்பு	250	
விதை, நாற்றங்கால் மற்றும் நடவுக் கூலி	450	
இடுபொருட்கள்	500	
போக்குவரத்து	200	
கீரைக் கட்டுகள் 1,000 மூலம் வரவு		6,000
மொத்தம்	1,400	6,000
நிகரலாபம்		4,600

#### கூன் வண்டுகளைக் கட்டுப்படுத்தும் வாழைத் தண்டு!

கூன்வண்டு, வாழையின் தண்டைச் துளைத்து விடுவதால், தண்டுக்கு வேண்டிய சத்துக்கள் கிடைக்காமல் காய் பெருக்காமல் போய் விடும். இவ்வண்டைக் கட்டுபடுத்த பெரும்பாலானோர் ரசாயனப் பூச்சிக்கொல்லியைத்தான் பயன்படுத்துகிறார்கள். அப்படிப் பயன்படுத்தும்போது அந்த ரசாயன விஷத்தின் எச்சம். இரண்டு மாதம் வரை மரத்தில் இருக்கத்தான் செய்யும். இதைக் கட்டுப்படுத்த இயற்கை முறையில் எளிமையான தீர்வு இருக்கிறது. கூன்வண்டு பொதுவாக தோட்டம் முழுவதும் உள்ள அனைத்து மரங்களையும் ஒரே நேரத்தில் தாக்காது. அவை தாக்கிய மரங்களில் பழுப்பு நிற பிசின் வெளி வரும். அந்த மரங்களைக் கண்டறிந்து தோட்டத்தை விட்டே அப்புறப்பத்தி விட வேண்டும்.

அடுத்து, வழக்கமாக அறுவடை செய்யும் வாழை மரத்தின் தண்டுகளை, இரண்டடி நீளத் துண்டுகளாக வெட்டி, இரண்டாகப் பிளந்து வாழைத் தோட்டத்துக்குள் ஆங்காங்கு போட வேண்டும். அவற்றின் மீது, காய்ந்த வாழை இலைகளைப் போட்டு வைக்க வேண்டும். ஒரு ஏக்கருக்கு இரண்டு வாழை மரங்களை வெட்டிப் போட்டாலே போதுமானது. இப்படிப் போடப்படும் தண்டின் வாசனையில் ஈர்க்கப்படும் கூன்வண்டுகள், இவற்றில் வந்து தஞ்சம் புகும். அவை மொத்தமாக சேர்ந்தபிறகு, அப்படியே அவற்றை நாம் அழித்து விடலாம். இந்த வண்டுகள் விளக்குப்பொறியில் சிக்காது. ஆனால், வாழைத் தண்டுகளில் சிக்கி விடும்.

தொடர்புக்கு, கிளாட்சன் ராபின், அலைபேசி : 94431 - 26060